

Written by

Friday, 05 September 2008 19:18 -

* தமிழகத்தில் தயாரிப்புக் கட்டத்தில் தான் இருப்பதாக மாவோயிஸ்ட்கள் கிறூம்போது, தமிழகத்தில் ஆயுதப் புரட்சி தொடங்கிவிட்டதாக இந்த (புதிய ஜனநாயகம்) நவீன கரோயபல்ஸ்கள் கதையைக் கிறார்கள்.

* தர்மபுரி மாவட்டம் ஓர் ஆயுதப் போராட்ட முனையாக உருவாகிவிட்டது என்று மாவோயிஸ்ட்கள் வலிந்து என்றைக்குமே வாதாடியதில்லை. ஆனால் அப்படி வாதாடாததாக ஒரு வடிகட்டிய பொய்யை இவர்கள் (புதிய ஜனநாயகம்) பரப்புவதின் நோக்கம் அரசின் ஊதுகுழலாகச் செயல்படும் இழிவான செயலே ஆகும் என்கிறது இ.க.க. (மாவோயிஸ்ட்).

யார் அரசியல் நேர்மையுள்ளவர்கள்? யார் நவீன கரோயபல்ஸ்கள்? யார் வடிகட்டிய பொய்யைப் பரப்புகிறார்கள்? யார் இழிவான செயலில் ஈடுபடுகிறார்கள்? இ.க.க.(மாவோயிஸ்ட்) மாநிலக் குழுவா, புதிய ஜனநாயகமா என்பதைக் கீழ்க்கண்ட ஆதாரத்தைப் பித்தாவிட்டுத் தோழர்களே முடிவு செய்து கொள்ளட்டும்!

இ.க.க.(மாவோயிஸ்ட்) மக்கள் யுத்தக் குழுவாக இருந்தபோது, அதன் 1995 சிறப்பு மாநாட்டின் தீர்மானத்தின் அடிப்படையில் 1996 அக்டோபரில் நடத்தப்பட்ட பிளீனத்தில் "தமிழகத்தில் ஆயுதப் போராட்ட முனையை உருவாக்குவோம்", "உழவர் போராட்ட முனையை உருவாக்குவோம், உள்ளூர் ஆதிக் சக்திகளை வீழ்த்துவோம்", கிராம ஆட்சி மன்றங்களாகக் அதிகாரம், கொரில்லா மண்டலத்தை நோக்கி முன்னேறுவோம்" என்கிற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த முடிவின் அடிப்படையில் தான் தோழர்கள் இரவீந்தர், சிவா போன்ற நகர்புறத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தோழர்களை வைத்து ஆயுதக் குழுக்கள் கட்டப்பட்டன.

அதன்பிறகு 2000, ஜனவரியில் தமிழ்நாடு ஆயுதப் போராட்ட முனையில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

"வடதெலுங்கானா தண்டகாரணியா பகுதிகள் (மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம்) இன்று கொரில்லா மண்டலத்தின் உயர்ந்த கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. மலேம்தென் தெலுங்கானா, கிழக்கு மண்டலம் (ஆந்திரா, ஒரிசாவின் பகுதிகள்), இராயலசீமா திற்கு கடற்கரை மண்டலம் (ஆந்திரா) கரோயல்கயெம்மீர் மண்டலம் (பீகார்)

